



රාජ්‍ය පරිපාලන, ස්වදේශ කටයුතු, පළාත් සභා හා පළාත් පාලන අමාත්‍යාංශය  
 பொது நிர்வாக, உள்ளாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு  
 Ministry of Public Administration, Home Affairs, Provincial Councils and Local Government

ඒකාබද්ධ සේවා අංශය

இணைந்த சேவைகள் பிரிவு

COMBINED SERVICES DIVISION

නිදහස් වතුරලය, කොළඹ 07, ශ්‍රී ලංකාව.

சுதந்திரச் சதுக்கம், கொழும்பு 07, இலங்கை.

Independence Square, Colombo 07, Sri Lanka

දුරකථන  
 தொலைபேசி: (94) 011- 2694560  
 Telephone

ෆැක්ස්  
 தொலைநகல்: (94) 011- 2692254  
 Fax

ඊ-මේල්  
 மின்னஞ்சல்: dgcs@pubad.gov.lk  
 E-mail

වෙබ් අඩවිය  
 இணையத்தளம்: www.pubad.gov.lk  
 Web Site

මගේ අංකය  
 எனது இல  
 My No

CS/DOS/Policy/පොදු/01

ඔබේ අංකය  
 உமது இல  
 Your No

දිනය  
 திகதி:  
 Date

2023.03.14

அமைச்சுக்களின் செயலாளர்கள்

**அரசாங்க சேவைக்குப் புறம்பான பதவிகளுக்கு இரண்டாம் நிலை அடிப்படையில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை விடுவிக்கக்கூடிய நியாயாதிக்க நிறுவனங்கள் பற்றிய தகவல்களைக் கோரல்.**

2020-2022 காலப்பகுதியில், அரசாங்கத்தின் கொள்கைத் தீர்மானங்களின் அடிப்படையில், அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைக்கு புதிய உத்தியோகத்தர்கள் அதிகளவு ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டுள்ளார்கள் என்பதோடு, ஒவ்வொரு அமைச்சுக்கள்/ திணைக்களங்களின் விடயப் பரப்பிற்கு ஏற்ப அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் அவசியம் மற்றும் தற்போது இருக்கும் பணிக்குழுத்தினை கவனத்திற் கொண்டு, தற்சமயம் ஒவ்வொரு நிறுவனத்திலும் உள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையின் பதவி எண்ணிக்கை தொடர்பாக முகாமைத்துவ சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அனுமதி பெறப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அதன்போது சேவைத் தேவைப்பாட்டின் படி, ஒரு சில நிறுவனங்களில் அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையின் உத்தியோகத்தர்கள் மிகையாக காணப்படுவதோடு இன்னும் சில நிறுவனங்களில் அப்பதவிக்கான வெற்றிடங்கள் நிலவுவது அவதானிக்கப்பட்டுள்ளது.

02. அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அலுவலகத்தினுள் மற்றும் களப் பணிகளில் கடமையாற்றுவதற்காக நியமிக்கப்பட்டுள்ளதோடு, இந்த உத்தியோகத்தர்கள் பல்வேறு துறைகளில் உயர் கல்வியைப் பெற்றுள்ளமையினால் அவர்களின் அறிவையும் திறன்களையும் மேம்படுத்தும் வகையிலும் அவர்களிடமிருந்து மிகவும் வினைத்திறனான சிறந்த சேவையைப் பெற்றுக்கொள்வதற்காக உங்கள் அமைச்சின் கீழ் இயங்குகின்ற நியாயாதிக்க நிறுவனங்களில் நிலவுகின்ற வெற்றிடங்களுக்கு இணைப்பதற்கான இயலுமை காணப்படின், மிகையாகவுள்ள உத்தியோகத்தர்களை தற்காலிக அடிப்படையில் விடுவிப்பது தொடர்பில் கவனத்திற் கொள்ளும் வகையில் பின்வரும் தகவல்களை மாதிரிப் படிவத்திற்கு அமைய தயாரித்து எனக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்குமாறு தயவுடன் அறியத்தருகிறேன்.

தொடரி லக்கம்	நியாயாதி க்க நிறுவனத் தின் பெயர்	நிறுவனத்தின் இயல்பு (அதிகாரசபை / கூட்டுத்தாபன ம்/ பிற - குறிப்பிடப்பட ல் வேண்டும்)	தற்காலிக அடிப்படையில் அபிவிருத்தி உத்தியோகத்தர்க ளை இணைத்துக் கொள்வதற்கு சட்டரீதியான தடைகள் ஏதும் இருக்கின்றதா ? (உண்டு / இல்லை)	அவ்வாறு உத்தியோகத்தர் கள் இணைத்துக் கொள்ளப்படுவா ர்களாயின், அது அரசாங்கத்தின் தேவையொன்றா கக் கருத முடியுமா என்பது பற்றி (ஆம் / இல்லை)	உத்தியோகத்த ர்களை இணைத்துக் கொள்ள முடியுமான இடங்கள் (தலைமை அலுவலகம், பிரதேச செயலகங்கள்) மற்றும் உத்தியோகத்த ர்களின் எண்ணிக்கை

ஒப்பம்/. எஸ். ஆலோகபண்டார

இணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகம்